(ஆ) செங்கை எம்.ஜி.ஆர் மாவட்டம் தொழுப்பேடு கிராமத்தில் ஜப்தி நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்ட சம்பவம் குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அடுத்து செங்கை—எம். ஜி. ஆர். மாவட்டம், தொழுப்பேடு கிராமத்தில் ஜப்தி வசூல் நடத்திய போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக அரசின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவர், திரு. எஸ். பீட்டர் அல்போன்ஸ், திருமதி ஏ. எஸ். பொன்னம்மாள், திருமதி ரமணி நல்லதம்பி, திரு. கே. கந்தசாமி, திருமதி லோகாம்பாள் ஆகியோர் என் கவனத்திற்கு ஒரு பிரச்சினையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரலாம் என்று கேட்டுக்கொள் கிறேன். நேரத்தின் அருமை கருதி அந்தப் பிரச்சினையை மட்டும் தெரிவித்தால் போதும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்.

திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன் : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, இன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலேயும், விவசாயிகளிடத்திலேயிருந்து கூட்டுறவுக் கடன் களை வசூல் செய்வதிலே கெடுபிடி காட்டப்படுகிறது.

ஏதோ கிராமத்திலே நுழையும்பொழுதே 25 பேர், 30 பேர், கொள்ளைக்காரன் வீட்டிலே நுழைவதைப் போல நுழைந்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்பதைப் போல மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் அங்கே பதட்டத் திற்குக் காரணமாக இருக்கிறது.

பிற்பகல் 12-20

செங்கை-எம்.ஜி.ஆர். மாவட்டம் தொழுப்பேடு கிராமத்திலே, அந்த விவசாயி— முத்துப்பெருமாள் என்கிற விவசாயி அருகிலே இருக்கின்றகடமலைப்புத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியிலேயிருந்து கடன் பெற்றிருக்கிறார். 15,000 ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டும். அந்தப் பணத்தை போதிய முன் அறிவிப்பு இல்லாமல் திருப்பிச் செலுத்துவதற்கு அவகாசம் தரப்படாமல் வீட்டிற்குள்ளே நுழைந்து வீட்டிலேயிருந்த பொருட்களை ஜப்தி செய்யப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர் கேட்டதெல்லாம் அவகாசம், மறுநாள் என்று சொல்லி யிருக்கிறார். முடியாது என்று சொன்னவுடனே இன்றே செலுத்து கிறேன், மாலையே செலுத்துகிறேன் எனக்கு சில மணி நேரம் அவகாசம் கொடுங்கள், நான் கண்டிப்பாகச் செலுத்துகிறேன் என்று சொன்னபோது ஆத்திரமூட்டும் வகையிலே அலுவலர்கள் அவரிடத்திலே பேசியிருக்கிறார்கள். வாங்கியவனுக்குத் திருப்பிச் செலுத்தத் தெரிய வேண்டும். கடன் வாங்கத் தெரிகிறது. கடன் திருப்பி கொடுக்கக் கூடாதா என்று கேட்டிருக்கிறார்கள். உனக் கெல்லாம் எதற்கு இந்த வீடு என்று கேட்டிருக்கிறார்கள். இதை

அவர் கேட்க முடியாமல் வீட்டிற்குள்ளே போனவர் திரும்பி வந்ததும், இதே பாணியிலே அந்த அலுவலர்கள் பேசியவுடனே நீண்ட நேரம் நீங்கள் பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதனால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நான் சகித்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதற்குள் ஏதோ குறை இருக்கிறது என்று மற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பக்கத்திலே போய் பார்த்தால் பூச்சி மருந்து குடித்துவிட்டு வந்திருக்கிறார். அவராலே இந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், கிராமத்திலே தன்னுடைய ஊரிலேயே அவமானப்படுத்தப்படுகிறோம் என்பதைத் தாங்க முடியாமல் பூச்சிமருந்து குடித்திருப்பது தெரிந்தவுடனே தனியார் டாக்டரிடம் அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மதுராந்தகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். செல்கின்ற வழியிலேயே அவர் இறந்துபோய் விட்டார். இதுபோன்ற கெடுபிடிகள் அவசியம் தானா? விவசாயிகளுக்குப் போதிய முன் அறிவிப்பு கொடுக்க வேண்டாமா? கட்டக் கூடிய நிலையில் இருக்கின்றவர்களிடத்திலே வசூல் செய்யுங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் யார் யாரெல்லாம் திருப்பிச் செலுத்த முடியாதோ, நீங்கள் கொடுத்த அனைத்துச் சலுகைகளையும் பயன்படுத்திக்கொண்டு கூட திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறவர்களுக்கெல்லாம் குறைந்த நேரம் 2 மணி நேரம், 4 மணி நேரம், 5 ம‘னி நேரம் கூட அவகாசம் தரமாட்டேன் என்று சொல்வது எந்த வகையிலே சரியாகும்? இந்த விவசாயி மரணத்திற்கு முழுக்க முழுக்கக் காரணம் அந்த அலுவலர்கள் தான். எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. ஜி. விசுவநாதன்: சட்டப் பேரவைத் தலைவர் அவர்களே, செங்கல்பட்டு-எம்.ஜி.ஆர். மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடமலைப்புத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் விவகார எல்லையில் உள்ள தொழுப்பேடு கிராமத்தில் வசித்துவரும் மேற்படி வங்கியின் உறுப்பினர் திரு. சி. ஆர். முத்துப்பெருமாள் என்பவர் மேற்படி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் வாங்கிய குறுகிய காலக் கடன் மற்றும் மத்தியகாலக் கடன் அசலும் வட்டியும் சேர்த்து 23,880 ரூபாய் நிலுவையில் இருந்தது. இவர் மேற்படி தொழுப்பேடு கிராமத்தில் விவசாயத்தோடு நகை அடகு வியாபாரமும் செய்து வருகின்றார். 27—3—1993 அன்று காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலர்களும், கடமலைப்புத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் செயலாளரும், தொழுப்பேடு கிராமத்தில் கடன் நிலுவை வசூல் செய்யச் சென்றார்கள். அன்று காலை 11 மணியளவில் அந்த ஊருக்கு முதலில் இருக்கின்ற சி. ஆர். முத்துப்பெருமாள் வீட்

1992 ஏப்ரல் 12] [திரு. ஜி. விசுவநாதன்]

டிற்குச் சென்றார்கள். அவரும் வீட்டில் இருந்தார். அவரிடம் செலுத்த வேண்டிய கடன் தொகையைச் செலுத்த வேண்டும் என்று கேட்டபோது தற்சமயம் பணம் ஏதும் இல்லை என்றும் இன்னும் ஒரு மாதத்தில் கட்டிவிடுவதாகவும் அவர் தெரிவித்தார். இவர் 3 ஆண்டுகளுக்கு மேலாக கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இதே பதிலை மேற்படி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிச் செயலாளரிடம் கூறிவந்த காரணத்தால் பாக்கியைச் செலுத்த கால அவகாசம் தருவதில் நியாயம் இல்லை என்று விற்பனை அலுவலர் அவருக்கு எடுத்துச் சொன்னார். இதற்கு அவர், இதற்கு மாற்று வழி ஏதேனும் உண்டா என்று கேட்டதற்கு, அவர் நகை அடகு வியாபாரம் செய்து வருவதால் நகை எதையாவது ஈடு வைத்து ஓரளவு தொகையைக் கட்டலாம் என அவருக்கு யோசனை கூறப்பட்டது. அவர் வட்டிக் கடை நடத்தி வந்த காரணத்தால், அவர் பெற்ற பயிர்க் கடனை, இதர வகையில் வருகின்ற வருமானத்தைக் கொண்டு கட்ட இயலும் என்ற அடிப்படையில் இந்த யோசனை கூறப்பட்டது. அதற்கு அவர், இருங்கள், வருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றவர், சிறிது நேரம் கழித்து வீட்டிலேயிருந்து வெளியே வந்தார். அப்போது அவர் நிலைமை தடுமாறிக் காணப்பட்டார். உடனே வசூலுக்குச் சென்றிருந்த அலுவலர்கள் அவரது மனைவியிடம், கணவரைப் பற்றி எடுத்துச்சொல்லி உடல்நிலையை விசாரியுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். கடன்காரருடைய மனைவி வீட்டிற்குள் சென்று பார்த்துவிட்டு வெளியே வந்து கூச்சல் போட்டார்கள். அவரிடம் கேட்டதற்கு பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை அவர் எடுத்துக் குடித்துவிட்டிருப்பார் என்று கூறினார். இந்நிலையில் அவருக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையில், வசூல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் வசூலுக்காக எடுத்து வந்த வாடகைக் காரிலேயே அவரை ஏற்றிக்கொண்டு, அவருடைய மனைவி, அவருடைய தம்பி சந்தானகிருஷ்ணன் என்பவர் மற்றும் அவருடைய உறவினர் ஆகியோருடன் அருகில் உள்ள அச்சரப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அந்த மருத்துவமனையில மருத்துவர் இல்லாத காரணத்தால் அங்கேயிருந்து பக்கத்தில் உள்ள மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவரைச் சேர்த்து, அவருடன் வந்த உறவினர்கள் அனைவரையும் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு, அவர்கள் வங்கிக்குத் திரும்பினார்கள். உடனே மேற்படி கள மேலாளர் கடமலைப் புத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியினுடைய செயலாளர் ஆகியோர் அச்சரப்பாக்கம் காவல் நிலையம் சென்று இந்த விவரத்தைப் போலீசாருக்குத் தெரிவித்தனர்.

பிற்பகல் 12-25

பின்னர் கடன்காரர் இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் இது குறித்து விசாரித்ததில் இவர் நகை

[திரு. ஜி. விசுவநாதன்] [1993 ஏப்ரல் 12

அடகு வியாபாரம் செய்த வகையில் ஈடு வைத்த நகைகளை வேறு இடத்திலே மறு ஈடு வைத்து தொகை பெற்று லேவாதேவி செய்து வந்தார் எனவும், இவ்வாறு நகை ஈடுவைத்த நகைக்குரியோர் பெற்ற கடனைத் திருப்பி செலுத்தி நகையை திருப்பி கேட்ட போது ஒரு சிலருக்கு நகை திருப்பிக் கொடுக்க முடியாத நிலை மேற்படி கடன்காரருக்கு இருந்து வந்தது என்பதும் தெரிய வந்தது. இவ்வகையில் நகையைத் திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படுவது குறித்து இவருக்கும இவரது மகனுக்கும் ஏற்கனவே மனத் தாங்கல் ஏற் பட்டு குடும்பத் தகராறு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவரிடமிருந்து வரவேண்டிய கடனை வசூல் செய்ய ஜப்தி நட வடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை; ஜப்தி நோட்டீஸ் இவருக்கு அனுப்பப்படவில்லை. எனவே, ஜப்தி நடவடிக்கையின் காரணமாக இவர் மரணம் அடைந்தார் என்பது சரியல்ல. நம் முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசு கின்றபோது குறிப்பிட்டார்கள். இதிலே கொள்ளைக்காரர்கள் போல செல்கிறார்கள் என்பது அது இன்றைய சூழ்நிலையில் அப்படிப்பட்ட வார்த்தையைப் பயன்படுத்துவது சரியல்ல என்று நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இன்றைய காலையில் தான் மாண்புமிகு உறுப்பினர் திரு. மனோகரன் அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்டார்கள். ஏன் தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து கடன் வழங்கப்படவில்லை என்று கேட்டார்கள். அந்த வங்கியில் 40 சதவீத வசூல் ஆகாத காரணத் தால் இந்த மாவட்டத்திற்கு கடன் வழங்க முடியாத நிலை இருக்கிறது. அதை மாற்றி அமைத்து ஏழை விவசாயிகளுக்குக் கடன் வழங்கவேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு தான் கடன் வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி வசூல் செய்யும் போது சட்டத்திற்கும் புறம்பாக எதையும் செய்யக்கூடாது ; தவறு எதுவும் நடந்து விடக்கூடாது ஹாரஸ்மெண்டு இருக்கக் கூடாது என்பதை கடுமையாக அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருக்கிறோம், கடுமை இல்லாமல் பார்த்துக்கொள்வோம் என் பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

(இ) தென்னாற்காடு மாவட்டத்தைப் பிரித்து புதிதாக அமைய விருக்கிற மாவட்டத்திற்கு இராமசாமி படையாச்சி மாவட் டம் எனப் பெயர் வைக்கக் கோருவது குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அடுத்து, தென்னாற்காடு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றபோது ஒரு பகுதிக்கு எஸ். எஸ். இராமசாமி படையாச்சி அவர்களுடைய பெயர் வைக்கப்பட வேண்டும் என்கிற பிரச்சினையை எழுப்ப வேண்டு மென்று அனுமதி கோரியிருக்கிறார்கள். அது வேறு வகையில் எழுப்பப்படுவது பொருந்தாது என்று கருதி அதற்கு அனுமதி மறுத்து இருந்தேன். இருந்தாலும் அந்தக் கோரிக்கையை மாண்புமிகு உறுப்பினர்கள் வைக்கிறார்கள் என்ற வகையில் அதற்கு அரசின் சார்பில் பதில் அளிக்க மாண்புமிகு வருவாய்த்